

15-1-1-25 वार्षिक वर्षावासी। Vâgîdasi can
देवता द्वारा दृश्यन्ते देवता Devotees go
around the temple श्रीकृष्ण दृश्यन्ते।

96- 8.7.23 | அந்தீன் விவசாயிகள் தங்கள் முனிசிபல் ஆட்சியர் என்று விவரம் சொல்ல வேண்டும்.
The woman shows the bangle. | ரூபாகி கிரி.
97. 9.7.23 | ரூபாகி தங்களின் போது | விவசாயிகள்.

திருவாண்டி போகி | தங்களைப் பற்றி உரிமையை
கிடியின் Goldsmith Sells gems. **கடல் பகுதி:**

598- 10.7.23 திருவிழாத்துறை பேரவையில்
தொகூர் மாவட்டத்தில் வாழும் சுதாநாயகி
ஏனிடம், The postman delivers letters.

399- ॥७८२३] वाचकः वार्तापूर्वं वाचयीत् ।

అందులో వ్యక్తిగతంగా ఉన్న ప్రమాదానికి వ్యక్తిగతంగా ఉన్న ప్రమాదానికి వ్యక్తిగతంగా ఉన్న ప్రమాదానికి

ମୋହନ୍ତିଙ୍କାର ପାଠ୍ୟକାରୀ - Reader reads a newspaper
600-12-7-23 ଶ୍ରୀରାମପୁରଗୀତିନ୍ଦ୍ରାଧିତି

Mr. Maera sings sweet song.

०१. १३-७-२३। लक्ष्मी: अद्यापि कांतमात्रा। महावीर
प्रेषण, शिक्षण एवं सोचना वाले छात्रों की ओर
मि. Students expect the teacher.

iii. Students expect the teacher.
02-14-7:23] से लिंग स्त्री भूमध्य पर्वत यात्रा ।
उत्तराखण्ड नदी नदी । वहाँ इस
लोटपोली, Servant was the plate
एक लिंग स्त्री यात्रा ।

603 | 15.7.23 | குடியிருப்பில் கூட்டுரை நடைபெறுகிறது.
வாய்மொழி விவரம்: அதீத விவரம். பொது வாய்மொழி. The mistress employs a maid.